



கேரள அரசு

சட்ட (சட்டமியற்றல்-பி) துறை

அறிக்கை

எண் 16671/ச. இ. பி. 2/2016/சட்டம்.

திருவனந்தபுரம், 2016 நவம்பர் 23
1192 விருச்சிகம் 8/
1938 அக்ரஹாயனம் 2.

கேரள மாநில சட்டப்பேரவையின் பின்வரும் சட்டம் பொது மக்களின் அறிவிற்காக இதனால் பிரசுரம் செய்யப்படுகிறது. சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு 2016 நவம்பர் 21ஆம் தேதி ஆளுநரின் அனுமதி கிடைக்கப்பெற்றது.

ஆளுநரின் ஆணைப்படி,

பி. ஜி. ஹரிந்திரநாத்,
சட்டத்துறை செயலாளர்.

2016-ன் சட்டம் எண் 19

**2016-ன் கேரள நெல்வயல்-நீர்த்தட பாதுகாப்பு (திருத்த)
சட்டம்**

2008-ன் கேரள நெல்வயல்-நீர்த்தட பாதுகாப்பு சட்டத்தை மீண்டும் திருத்தம் செய்வதற்குரிய ஒரு சட்டம்.

முன்னுரை.—2008-ன் கேரள நெல்வயல்-நீர்த்தட பாதுகாப்பு சட்டம் (2008-ன் 28) இதற்குப் பின்வரும் தேவைகளுக்காக மீண்டும் திருத்தம் செய்வது உகந்ததாக இருப்பதால்;

இந்தியக் குடியரசின் அறுபத்தி ஏழாவது ஆண்டில் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுகிறது:—

1. சுருக்கப்பெயரும் தொடக்கமும்:—(1) இந்தச் சட்டம் 2016-ன் கேரள நெல் வயல்-நீர்த்தட பாதுகாப்பு (திருத்த) சட்டம் என்று அழைக்கப்படலாம்.

(2) இது உடனடியாக அமலுக்கு வரும்.

2. பிரிவு 3எ விட்டுவிடப்படல்:—2008-ன் கேரள நெல்வயல்-நீர்த்தட பாதுகாப்பு சட்டத்தின் (2008-ன் 28) (இதற்குப் பிறகு முதன்மை சட்டம் என்று குறிப்பிடப்படும்) பிரிவு 3எ விட்டுவிடப்பட வேண்டும்.

3. தவிர்த்தல்:—முதன்மைச்சட்டத்தின் பிரிவு 3எ விட்டுவிடப்பட்டது எனினும் முதன்மை சட்டத்தின்கீழ் உள்ள நடவடிக்கை முறைகளை கடைபிடித்து நிலத்தை உருமாற்றம் செய்து அல்லது புதுப்பித்து இறுதியாக வரிசைப்படுத்தி அளிக்கப்படும் காரியத்தில், அத்தகைய வரிசைப்படுத்தல் செல்லுபடி ஆவதுடன் அவ்வாறு பெற்றுக்கொண்டது அல்லது தகுதியுடையது அல்லது பொறுப்புடைய ஏதேனும் உரிமை அல்லது சிறப்பு உரிமை, பொறுப்பு அல்லது கடமை சம்மந்தப்பட்ட ஏதேனும் சட்ட நடவடிக்கை அல்லது தீர்வு பாதிப்பை ஏற்படுத்தாததும் அத்தகைய எந்த ஒரு சட்ட நடவடிக்கை அல்லது தீர்வு இந்த சட்டம் அமலுக்கு வரவில்லை என்ற முறையில் தொடங்கவோ அல்லது தொடரவோ அல்லது செயல்படுத்தவோ செய்யலாம்.